

முக்கிய வார்த்தைகள்:
ததப்புர்
அனுபவம்
வாழ்க்கை



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)
வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்
19 ஜூன் 2026 / 03 முஹர்ரம் ஹிஜிரி 1447

ததப்புர் : ஒரு வாழ்நாள் தோழன்

الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَوَّرَ بِالْقُرْآنِ الْقُلُوبَ، وَأَنْزَلَهُ فِي أَوْجَزِ لَفْظٍ وَأَعْجَزِ
أُسْلُوبٍ. أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا
عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ الْأَبْرَارِ،
وَأَصْحَابِهِ الْأَخْيَارِ. أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا
تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ.

வெள்ளிக்கிழமையில் ஒன்று கூடியுள்ள அன்பும் அருளுமிக்க
ஜமாஅத்தார்களே!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாவின் அனைத்து கட்டளைகளை
நிறைவேற்றுவதன் மூலமாகவும், அல்லாஹ் தடைசெய்துள்ள அனைத்து
விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலமாகவும் அல்லாஹ்வின்
மீதான நமது "தக்வா" [பக்தியை] தொடர்ந்து அதிகரித்துக் கொள்ள
முயற்சிப்போமாக. திருக்குர்ஆனுடன் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு, அதன்
தொடர்புடையவர்களாக இருப்போமாக. அல்லாஹ்வின் திருப்தியை நாடி
நாம் செய்யும் பயணத்தில் நமக்கு வழிகாட்டும் விளக்காக திருக்குர்ஆன்
அமையட்டுமாக. ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்பிற்குரிய ஜமாஅத்தார்களே!

ததப்புர் [சிந்திப்பது] சம்பந்தமான தொடர் பிரசங்கம், இந்த வாரமும் தொடர்கிறது. இன்றைய "குத்பா" பிரசங்கமானது, அனுபவங்கள், சூழ்நிலைகள் மற்றும் வாழ்க்கையின் பல கட்டங்களைச் சார்ந்துள்ள நபர்களுக்கு, குறிப்பாக திருக்குர்ஆனை ஓதுபவர்களுக்கு திருக்குர்ஆனின் ஒரேயொரு வசனம் எவ்வாறு பல செய்திகளை வழங்குகிறது என்பதை விளக்குவதாகும். சிந்தித்துப் பார்த்தால், ஒருவேளை நாம் சிறுவயது முதல் முதிர்ந்த வயது வரை திருக்குர்ஆனின் ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் ஓதியிருக்கலாம்; ஆனால், ததப்புர் அடிப்படையில் திருக்குர்ஆனை நாம் அணுகி, அதனை ஓதும் போது 10, 25, 40, ஏன் 60 வயதில் கூட வித்தியாசமானப் புரிதலை, விளக்கத்தை நமக்கு அது வழங்குவதைக் காணலாம். திருக்குர்ஆனின் பின்வரும் மூன்றுவித அத்தியாயங்களின் மூன்று வசனங்களில் நாம் அனைவரும் இணைந்து கவனம் செலுத்துவோமாக.

வாருங்கள், முதலாவதாக, திருக்குர்ஆனின் "அன்னிஸாவு" எனும் அத்தியாயத்தின் 28-வது வசனத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறும் வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிப்போம்:

﴿۲۸﴾ وَخُلِقَ الْإِنْسَانُ ضَعِيفًا

பொருள்: "மேலும் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்"

சகோதரர்களே, தற்போது ஓதப்பட்ட வசனத்தில் காணப்படும் "பலஹீனமானவனாக" எனும் வார்த்தையின் பொருள் என்னவென்று உங்களிடம் கேட்கப்பட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பொருத்த வரை, உங்கள் பலஹீனம் என்பது, சிக்கல்கள் நிறைந்த உலகில் செயல்படுவதில் உங்களுக்கிருக்கும் வரையறுக்கப்பட்ட திறனைக் குறிக்கலாம். எனவே, உங்களுக்கு பெரியவர்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பெரியவர்களைப் பொருத்த வரை, உங்கள் வாழ்க்கையின் யதார்த்த நிலையானது, பல்வேறு அமானத் [பொறுப்புகளிலிருந்து] ஒருபோதும் விடுபட்டதாக இருக்காது. வாழ்க்கையின் அன்றாடச் சவால்களை எதிர்கொள்ளும் போது, சில நேரங்களில் நீங்கள் மிகுந்த பலஹீனத்தை உணர்கிறீர்கள்; அதே சமயம், முதியவர்களைப் பொருத்த வரை, உடல் பலஹீனம், உணர்வு ரீதியிலான சோர்வு மற்றும் பிறரைச் சார்ந்திருத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களாக ஆகின்றார்கள். சகோதரர்களே சிந்தித்துப் பாருங்கள்! வசனம் ஒன்று தான்; எனினும் அதிலிருந்து பல்வேறு சிந்தனைகள் உருவாகுவதைக் காண்கிறோம்.

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

இப்போது நாம் இரண்டாம் உதாரணத்தின் பால் செல்கிறோம்; அதாவது, திருக்குர்ஆனின் "அஷ்-ஷரஹ்" எனும் அத்தியாயத்தின் பின்வரும் 5-6 வரையிலான வசனங்களில் ஆய்வு செய்ய இருக்கின்றோம்:

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٥﴾ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٦﴾

பொருள்: "ஆகையால், நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கின்றது; நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கின்றது"

கடினமான சூழலில் இருப்பவர், இந்த வசனங்களைக் கண்டால், அவற்றை ஆன்மாவிற்கு ஆறுதல் அளிக்கும் அல்லாஹ்வின் வாக்குறுதியாகக் காண்பார். உதாரணமாக, மாணவர்கள், ஆண்டின் ஆரம்பத்திலிருந்து மே மாதம் வரை தமது பாடங்களைப் படிப்பதில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டார்கள். ஆனால் இன்று, மாணவர்களே! நீங்கள் பள்ளி விடுமுறையையும் ஓய்வுக் காலத்தையும் ரசித்தவாறு அமைதியாக அமர்ந்திருக்கின்றீர்கள்.

பெரியவர்களைப் பொருத்த வரை, சமீபத்தில் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றும் போது, உணர்வு ரீதியிலான, மன ரீதியிலான மற்றும் உடல் ரீதியிலான சவால்களை எதிர்கொண்டிருக்கலாம்; இன்று, நீங்கள் உங்கள் குடும்பங்களின் அரவணைப்பின் பால் திரும்பியுள்ளீர்கள்; மேலும், புனிதப் பூமியில் பெற்ற வழிபாட்டு அனுபவத்தின் செழுமையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த வசனங்கள் அந்த அனுபவத்தை அப்படியே பிரதிபலிக்கவில்லையா?

சுருங்கக் கூறின், வாழ்க்கையின் இன்னல்களை நீங்கள் எதிர்கொண்டாலும், அந்தப் பயணத்தின் முடிவில் அமைதியும், இன்னல்களிலிருந்து விடுபடுவதற்கான வழியும் காத்திருக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கையுடன் நீங்கள் இருந்தால், இறைவன் வாக்களித்துள்ள உதவியையும் மகிழ்ச்சியையும் நோக்கி நீங்கள் மேலும் நெருங்கிச் செல்வீர்கள். இன்ஷாஅல்லாஹ்.

மரியாதைக்குரிய ஜமாஅத்தார்களே!

இங்கு நாம், மூன்றாவது மற்றும் இறுதியான உதாரணத்தைக் காண இருக்கின்றோம். அதுதான், பெற்றோரைப் பேணிக் காக்கும் பண்பு குறித்துப் பேசப்படும் போது அடிக்கடி ஓதப்படும் ஒரு வசனமாகும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, திருக்குர்ஆனின் "அல்-இஸ்றா" எனும் அத்தியாயத்தின் 24-வது வசனத்தில் கூறுகிறான்:

وَأَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ أَرْحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ﴿٢٤﴾

பொருள்: இன்னும் [நபியே!] இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் [பெற்றோர்] நீர் தாழ்த்துவீராக; மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப் பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

சகோதரர்களே, வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளுக்கு ஏற்ப இந்த வசனமும் நம்மிடம் பேசுகிறது. நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போதே, பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றாமாறு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள கட்டளையாகவே இவ்வசனம் பார்க்கப்படுகிறது.

மேலும், நாமே பெற்றோராக ஆகும் போது, இந்த வசனம் ததப்புர் என்பதன் மற்றொரு விளக்கத்தைத் தருகிறது; அதாவது, வளரும் பருவத்தினராக இருக்கின்ற, பெரியவர்களாக ஆக இருக்கின்ற நமது

பிள்ளைகளை, நம்மால் இயன்ற வரை சிறப்பாக வளர்க்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்படுகிறது. நம் பெற்றோர் ஒரு காலத்தில் செய்த தியாகங்களை நாம் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம்; அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட பொறுப்பை ஏற்று, அடுத்த தலைமுறை முஸ்லிம்களை வளர்த்துப் போஷிப்பதில் அவர்கள் சகித்த இன்னல்கள் எவ்வளவு மகத்தானவை என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். ஒருவேளை, கடந்த காலத்தில் நமது சொந்த வார்த்தைகள், வெளிப்பாடுகள் மற்றும் நடத்தைகளால் பெற்றோர்களுக்கு துக்கம் ஏற்பட்டிருந்தால், அந்த துக்கத்தை நாமும் உணரத் தொடங்குகிறோம். இந்த விழிப்புணர்வு, நம் பெற்றோர்கள் மீதான ஆழ்ந்த நன்றியுணர்வையும், வருத்தம், பாராட்டு மற்றும் அன்பையும் நம்மிடம் வளர்க்கிறது.

நாம் வயதாகி, நமது வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிக்கும் பொறுப்பை நாம் ஏற்கும் போது, அவர்களுக்குச் சேவை செய்வதில் பொறுமையுடனும் உறுதியாகவும் நிலைத்திருக்க வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது. அந்நிலையில், நமது பெற்றோர்கள் எப்போதும் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் அவனது கிருபையிலும் இருக்க வேண்டுமென இரு கரமேந்தி அல்லாஹ்விடம் மன்றாடுவதை நாம் நிறுத்தமாட்டோம்.

மரியாதைக்குரிய ஜமாஅத்தார்களே!

நாம் ததப்புரில் [சிந்திப்பதில்] தொடர்ந்து ஈடுபட்டு, திருக்குர்ஆனுடன் உரையாடினால், நமது பாசத்திற்குரிய இறைத்தூதர் முஹம்மது[ஸல்] அவர்களுக்கு அருளப்பட்ட *முஃஜிஸா* அதாவது, அற்புதத்தின் மகத்துவத்தை நாம் உணர்வோம். ஏனெனில், வயது, உணர்ச்சி, சூழல்

மற்றும் சூழ்நிலைகளால் வடிவமைக்கப்பட்டுள்ள வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப, ஒரே வசனம், புதிய பொருளையும் சிந்தனையையும் நமக்கு அளிக்கிறது.

திருக்குர்ஆனின் "ஸாத்" எனும் அத்தியாயத்தின் 29-வது வசனத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறும் வார்த்தைகள் எந்தளவு உண்மையாக உள்ளன என்பதைப் பாருங்கள்:

كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ ۖ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ ﴿٢٩﴾

பொருள்: "நபியே! பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை [திருக்குர்ஆனை] உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வு செய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் அருளியுள்ளோம்"

எனவே, திருக்குர்ஆனில் ததப்புர் செய்வதை [சிந்திப்பதை] நமது வாழ்நாள் துணையாக, தோழனாக ஆக்கிக் கொள்வோமாக. திருக்குர்ஆனுடனான நமது தொடர்ச்சியான உறவும், ததப்புர் எனும் சீரான செயல்பாடும் நியாயத் தீர்ப்பு நாளில் நாம் அல்லாஹ்விடம் பரிந்துரையைப் பெறுவதற்குக் காரணமாக அமையட்டுமாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ
الْغَفُورُ الرَّحِيمُ.

இரண்டாவது பிரசங்கம்

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا كَمَا أَمَرَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ تَعَالَى فِيمَا أَمَرَ، وَانْتَهُوا عَمَّا نَهَاكُمْ عَنْهُ وَزَجَرَ.

أَلَا صَلُّوا وَسَلِّمُوا عَلَى النَّبِيِّ الْمُصْطَفَى، فَقَدْ أَمَرَنَا اللَّهُ بِذَلِكَ حَيْثُ قَالَ فِي كِتَابِهِ الْعَزِيزِ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ.

وَارْضَ اللَّهُمَّ عَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ سَادَاتِنَا أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ، وَعَنْ بَقِيَّةِ الصَّحَابَةِ وَالْقَرَابَةِ وَالتَّابِعِينَ، وَتَابِعِي التَّابِعِينَ، وَعَنْ مَعَهُمْ وَفِيهِمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ. اللَّهُمَّ ادْفَعْ عَنَّا الْبَلَاءَ وَالْوَبَاءَ وَالْحَرْبَ وَالْإِعْتِدَاءَ. اللَّهُمَّ إِنَّا نَسْتَوِدُّكَ أَنْفُسَنَا وَأَهْلَنَا وَبِلَادَنَا، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِ الْمُفْسِدِينَ، وَكَيْدِ الْمُعْتَدِينَ، وَظُلْمِ الظَّالِمِينَ. اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ.

اللَّهُمَّ يَا مُنْزِلَ الْكِتَابِ، وَيَا مُجْرِيَ السَّحَابِ، وَيَا هَازِمَ الْأَحْزَابِ، اهْزِمِ
الْأَحْزَابَ، وَاَنْصُرْ إِخْوَانَنَا الْمُسْتَضْعَفِينَ فِي غَزَّةٍ وَفِي فِلِسْطِينَ وَفِي كُلِّ
مَكَانٍ عَامَّةً، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ. اللَّهُمَّ بَدِّلْ خَوْفَهُمْ أَمْنًا، وَحُزْنَهِمْ فَرَحًا،
وَهَمَّهُمْ فَرَجًا، يَا رَبَّ الْعَالَمِينَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ
حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ.

عِبَادَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى، وَيَنْهَى عَنِ
الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ، فَادْكُرُوا اللَّهَ الْعَظِيمَ
يَذْكُرْكُمْ، وَاشْكُرُوا عَلَى نِعْمِهِ يَزِدْكُمْ، وَاسْأَلُوهُ مِنْ فَضْلِهِ يُعْطِكُمْ، وَلَذِكْرُ
اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.